4th November 1965]

The Hon. Sri R. VENKATARAMAN : (a) Yes. The Union Minister for Works and Housing suggested that a bigger provision for 'Housing' may be made in the last year of the Third Five-Year Plan and also in the Fourth Five-Year Plan.

(b) An increased provision of Rs. 308.55 lakhs has been made in the last year of the Third Five-Year Plan for both Plan and Non-Plan Housing Schemes (Plan Rs. 103.55 lakhs and Non-Plan Rs. 205 lakhs). As for the Fourth Five-Year Plan, an outlay of Rs. 42.05 crores under Plan and Rs. 12 crores under Non-Plan on 'Housing' has been suggested by this Government.

திரு. மீ. கலியாணசுந்தரம் : வீட்டு வசதி பற்ருக்குறை நகரப் புறங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் பரவி வருகிறது. இந்த நிதி ஒதுக்கலில் கிராம கூட்டுறவு சொசைடிகளுக்கும், நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : மூன்ருவது ஐந்தாண்டுத் திட்டத்தில் "வில்லேஜ் ஹவுஸிங் பிராஜெக்ட்" கீழ் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கினேம். இதுவரையிலும் செலவழித்தது, இந்த ஆண்டு இறுதிவரை செலவழிக்கக் கூடியது ரூ. 27,99,000.

திரு. வை. சங்கரன் : பல ஜில்லாக்களிலே தொழிலாளர்களின் வீட்டுவசதி கோவாபரேடிவ் வொர்க்ஸ் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதையெல்லாம் பழையபடி மறுபடியும் நடத்தி முடிக்க அரசாங்கம் உத்தேசிக்குமா ?

கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் : இல்லே.

வீட்டு வசதி போர்டு

* 266 கேள்வி—திரு. இராம. அரங்கண்ணல் : கனம் கைத் தொழில் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விக்குப் பதிலளிப்பாரா—

மாநில வீட்டு வசதி போர்டில் (1) மேஜை நாற்காலிகள், (2) விளம்பரம் செய்து பணம் கொடுப்பது, (3) நிரந்தர முன் பணம் கொடுத்தல் போன்ற இனங்களுக்கான பதிவுகள் சரிவரச் செய்யப் படுவதில்லே என்று புகார் ஏதேனும் அரசாங்கத்திற்கு வந்ததா? அதன் மீது எடுத்துக் கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

The Hon. Sri R. VENKATARAMAN : Certain defects were pointed in paragraphs 162, 163, 164 of the Audit Report of the State Housing Board 1961–62 in regard to the maintenance of the Furniture Register, Register of Permanent Advances and Advertisement Charges eRgister. The above defects have since been rectified.